

உறுப்பினர் செயலர் /உதவி இயக்குநர் புதுக்கோட்டை கூட்டு உள்ளூர் திட்டக் குழுமம், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், புதுக்கோட்டை அவர்களின் நவடிக்கைகள். முன்னிலை திரு. எஸ். தனராசு, பி.இ.,

ந.க.எண்.09/2020/புமா

நாள்.18.08.2020

பொருள் புதுக்கோட்டை கூட்டு உள்ளூர் திட்டக் குழுமம்-புதுக்கோட்டை மாவட்டம் / வட்டம்/நகராட்சி, கவிநாடு (சந்தைப்பேட்டை) மேற்கு பிளாக் எண்.131, புதிய உட்பிரிவு நகரளவு எண்.8860/4 (Old T.S.No.8860/3part) -ல் 1.4192.64 ஹெக்டேர் நிலத்தினை அரசால் இணக்கம் அளிக்கப்பட்ட புதுக்கோட்டை விரிவு அபிவிருத்தித் திட்டம் எண்.21-ல் பொது உபயோக பகுதியிலிருந்து குடியிருப்பு உபயோக பகுதியாக திட்டம் மற்றும் அதில் உத்தேசிக்கப்பட்டுள்ள தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய 432 தொகுப்பு குடியிருப்பு கட்டிடம் கட்ட அனுமதி கோரியது - தொடர்பாக.

- பார்வை 1. செயற்பொறியாளர் , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அவர்களின் கடிதம் நாள்.23.07.2020.
2. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகள் கடிதம் ந.க.இ59448/2019 நாள். 17.06.2019.
3. புதுக்கோட்டை உள்ளூர் திட்டக் குழுமம் தீர்மானம் எண்.21 நாள்.28.07.2020.
4. நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் கடிதம் ந.க.எண்.10310/2020-TCP-6 நாள்.07.08.2020.
5. நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களின் சுற்றிக்கை ந.க.எண்.4367/2019/ந.உ.2 நாள்.31.10.2019.
6. அரசாணை நிலை எண்.86, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள்.28.03.2012.
7. முன்னிலை வரி கட்டணம் மனுதாரர் செலுத்தி இவ்வலுவலகத்தில் சமர்ப்பித்த நாள்.17.08.2020.

உத்தரவு

புதுக்கோட்டை கூட்டு உள்ளூர் திட்டக் குழுமம், புதுக்கோட்டை மாவட்டம் / வட்டம் / நகராட்சி கவிநாடு (சந்தைப்பேட்டை) மேற்கு பிளாக் எண். 131, புதிய உட்பிரிவு நகரளவு எண். 8860/4-(Old T.S.No.8860/3part) -ல் 1.4192.64 ஹெக்டேர் பரப்பளவு இடத்திற்கு, பார்வை 4-ல் கூட்டிய நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் கடிதத்தில் இணக்கம் அளிக்கப்பட்ட புதுக்கோட்டை விரிவு அபிவிருத்தி திட்டம் எண்.21-ல் பொது உபயோக பகுதியிலிருந்து குடியிருப்பு உபயோக பகுதியாக திட்ட மாற்றம் செய்து உத்தரவு பெறப்பட்டதனை தொடர்ந்து, உத்தேச மனை இடத்தில் தரைதளம் மற்றும் 3 தளங்கள் கொண்ட 432 குடியிருப்புகள் கொண்ட மனையிடத்திற்கு A முதல் D வரை என எல்லையிட்டு மனையிட ஒப்புதலும், அம்மனையில் அமையும்

EXECUTIVE ENGINEER
SLUM CLEARANCE BOARD
- TRICHY DIVISION

கட்டிட பரப்பு விவரம்

தள விவரம்	தரைதளம் (ச.மீ)	முதல்தளம் (ச.மீ)	2-ம் தளம் (ச.மீ)	3-ம் தளம் (ச.மீ)	மொத்த பரப்பு (ச.மீ)	குடியிருப்பு களின் எண்ணிக்கை
Existing Building	57.23	--	--	--	57.23	--
Block (A1-A2)	600.14	600.14	600.14	600.14	2400.56	64Nos
Block (B1)	441.26	441.26	441.26	441.26	1765.04	48 Nos
Block (C1-C5)	3020.40	3020.40	3020.40	3020.40	12081.60	320 Nos
Total Area	4119.03	4061.80	4061.80	4061.80	16304.43	432 Nos

FSI - 1.149 Plot coverage - 29.02%

பரப்பளவு கொண்ட உத்தேச குடியிருப்பு உபயோக கட்டுமானத்திற்கு பார்வை 5-ல் கண்ட அதிகாரப் பரிமாணத்திற்கு உட்பட்டு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் மனை ஒப்புதல் மற்றும் கட்டிட வரைபடத்திற்கு க.வ/உ.செ(பு.க.உ.தி.கு.) எண்.01/2020 என எண்ணிடப்பட்டு 18.08.2020 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

சிறப்பு நிபந்தனைகள்

1. It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundation.

2. Planning permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building Rules under the Local bodies Act. Planning permissions is issued subject to the condition that the applicant/ developer and also the architects/ Licensed Surveyors' and the Structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.

3. "நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில்நுட்ப அனுமதி/ திட்டம் அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதி படுத்தவில்லை. தொழில்நுட்ப அனுமதி திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம் குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம் பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று டீர்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன்மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீதுள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறு யாராலும் தனிநபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத்துறை பொருத்தமான அமைப்பு அலன்"

4. கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில் வளர்ச்சிக் கட்டுபாட்டு விதிகளின்படி தளப்பரப்பு விகிதம்(FSI) திறவிடங்கள் (Setback) வாகன நிறுத்துமிடம் மற்றும் பல நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

5. கட்டிடம் கட்டும்போது அரசு அனுமதி பெற்ற வயரிங் காண்ட்ராக்டர் மூலமாக வயரிங் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

6 OSR (Park) என ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தினை உள்ளாட்சிக்கு தானமாக ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும்.

நிபந்தனைகள்

- 1) உத்தேச குடியிருப்பு உபயோக கட்டுமானத்திற்கு Solar System அமைக்கப்பட வேண்டும்.
- 2) வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
- 3) மனையில் காட்டப்பட்டுள்ள திறவிடங்கள் அதன்படியே நிலை நிறுத்தப்பட வேண்டும்.
- 4) தற்போது ஒப்புதல் பெறப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் அலுவலகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
- 5) மழைநீர் சேகரிப்பு வசதிகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அரசாணை எண்.138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நான். 11.10.2002 என்படி கட்டிடத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.
- 6) உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியாக வாகனங்கள் மூலம் வெளியேற்றவும், உபயோகிப்போருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் இதர தேவைக்கான நீர் வசதிகள் ஆகியை மனுதாரர் தனது சொந்த செலவில் செய்து தர வேண்டும்.
- 7) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் கிணறு ஆகியவற்றிற்கு கொசு தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்.
- 8) உத்தேச கட்டுமானத்தின் விதிப்படித் தேவையான அளவிற்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் அமைக்கப்பட வேண்டும்.
- 9) அரசாணை எண்.341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (ந.தி.1) துறை நான் 03.11.2004 என்படி செப்டிக் டேங்கில் 'U' Trap அமைத்தல் வேண்டும்.
- 10) சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அறிக்கையின்படி உத்தேச கட்டிடத்திற்கு Fly Ash Bricks மற்றும் Materials பயன்படுத்தப்பட வேண்டும்.
- 11) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் நகல் (உண்மை நகல்) கட்டுமானங்கள் நடைபெறும் போது உத்தேச நிலத்தில் பிரகரிக்கப்பட வேண்டும்.
- 12) உத்தேச கட்டிடத்தின் கழிவுநீர் வெளியேறுதல் தொடர்பாக/ STP Design ற்கு தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய சட்டம் 1974 பிரிவு 25 (Water Act) என்படி மேற்படி வாரிய இணக்கம் (Consent) பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

/4/

மனுதாரர் நன்னிலை வரி கட்டணம் ரூ.44,000/-(ரூபாய் நாற்பத்தி நான்காயிரம் மட்டும்) கூராய்வு கட்டணம் ரூ.62,700/-(ரூபாய் அறுபத்தி இரண்டாயிரத்து ஏழு நூறு மட்டும்) விளம்பரப் பலகை கட்டணம் ரூ.1500/-(ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) மற்றும் அபிவிருத்திக் கட்டணம் ரூ.55,200/-(ரூபாய் ஐம்பத்தி ஐந்தாயிரத்து இருநூறு மட்டும்) உரிய கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஒப்புதலளிக்கப்பட்ட வரைபடங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

ஒப்புதலளிக்கப்பட்ட உத்தரவு நகல் மற்றும் வரைபடங்கள் பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புக்கேள் சான்று அனுப்புமாறு ஆணையாளர், புதுக்கோட்டை நகராட்சி, புதுக்கோட்டை மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

உறுப்பினர் செயலர்

புதுக்கோட்டை கூட்டு உள்ளூர் திட்டக் குழுமம்,
மாவட்ட நகர் உளமைப்பு அலுவலகம்,
புதுக்கோட்டை

புதுக்கோட்டை
21/12/20

இணைப்பு
உத்தரவு மற்றும் இருதொகுப்பு
வரைபடங்கள்.

பெற்று
ஆணையாளர்,
புதுக்கோட்டை நகராட்சி,
புதுக்கோட்டை மாவட்டம்.

நகல் (பத்தி ஒன்று மட்டும்)

1. The Executive Engineer,
TamilNadu Slum Clearance Board,
Trichy Division, Madurai road,
Palakarai, Trichy-20.

2. தொழில்நுட்ப வைப்பறை - ஒரு தொகுப்பு வரைபடத்துடன்.

EXECUTIVE ENGINEER
SLUM CLEARANCE BOARD
TRICHY DIVISION.

புதுக்கோட்டை நகராட்சி 35
கட்டிட அனுமதி உத்தரவு

உ.ஆணை:109/BL/2020/00161

நாள் :02/11/2020

109/BL/20-21/0001508

109/BL/2020/00333
புதுக்கோட்டை நகராட்சி, கிராமம், நகரளவு எண்: 8860/4, தொகுதி: A,
பகுதி: 131, கதவு/மனை எண்: 8860/4 கட்டிட அனுமதி வழங்கி உத்தரவிடுதல்
சேவை : செயற்பொறியாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்பவரது 20-Sep-2020 ம் தேதிய விண்ணப்பம்.
மனையின் பரப்பளவு-152768.000 சதுர அடி

S.No	Build Floor Name	UsageName	BuildupSqft
1	Ground Floor	RESIDENTIAL	44336.82
2	First Floor	RESIDENTIAL	43720.8
3	Second Floor	RESIDENTIAL	43720.8
4	Third Floor	RESIDENTIAL	43720.8
Total Sqft			175499.22

செலுத்தப்பட்ட கட்டணங்களின் விவரம் பின்வருமாறு

S.No	கட்டணம்	தொகை ரூ.
1	ஆழுதுளை கிணறு அமைக்க	6400
2	கழிவுநீர் நீர் தொட்டி	6400
3	விளம்பரப்பலகை வைப்பு	10000
4	மனை அங்கீகரிக்க	28400
5	தண்ணீர் தொட்டி	28800
6	ஆய்வுக் கட்டணம்	33200
7	மனை உட்பிரிவு கட்டணம்	40000
8	அபிவிருத்திக் கட்டணம்	55700
9	மழை நீர் சேகரிப்பு முன் வைப்புத் தொகை	80000
10	கழிவுறை	86400
11	குளியலறை	86400
12	பொருள் சேகரிப்புக் கட்டணம்	155625
13	கட்டிடம் கழிவுகளை அகற்றுதல்	189000
14	கட்டிட உரிமையாணைக் கட்டணம்	518750
15	பாதாள சாக்கடை முன்வைப்புத் தொகை	2160000
Total Amount		3485075

Receipt No	Receipt Date	Amount	Payment Mode
109/01/1/20-21/0008769	29/Oct/2020	3485075	DD
Fees Description	DD/Challan No	DD/Challan Date	Amount
Labour welfare fund	0	29/Oct/2020	0

உத்தரவு :
1920-ம் ஆண்டின் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 200, 201-வது பிரிவின் கீழ் கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமம், கதவு/மனை எண்: 8860/4, பூங்கா நகர், PITCHATHANPATTY, RAILWAY STATION ROAD, தொகுதி: A, பகுதி: 131, நகரளவு எண்: 8860/4, உள்ள இடத்தை அங்கீகரித்து வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மாறுதல் கட்டிடம்/சுடுதல் கட்டிடம்/புதுப்பித்து கட்டிக்கொள்ள கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின் ஒரு தொகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்ட குறித்த இடத்தில் கட்டிடத்தை வரைபடத்தில் வரைந்துள்ளபடி/ திருத்தப்பட்டபடி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுக்கு 02/11/2020 தேதியில் இருந்து 01/11/2025 தேதிக்குள் கட்டிக்கொள்ள உரிமை ஆணை வழங்கப்படுகிறது.

பெறுபவர், செயற்பொறியாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
179/2 179/4 179/5, பூங்கா நகர், PITCHATHANPATTY, RAILWAY STATION ROAD

ஆணையாளர்
புதுக்கோட்டை நகராட்சி

நகல் : நகரமைப்பு ஆய்வர் - கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட தேதியை தெரிவிக்க
நகல் : வருவாய் ஆய்வாளர் - கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கட்டிடத்திற்கு வரிவிதித்து
வரிவிதிப்பு எண்ணை தெரிவிக்க
நகல் : வருவாய் பிரிவு எழுத்தர்.



EXECUTIVE ENGINEER
SLUM CLEARANCE BOARD
TRICHY DIVISION.

CONDITIONS / நிபந்தனைகள்

S.No.	Condition Name
1	இந்த அனுமதி 5 வருட காலத்திற்கு மட்டும் அமுலில் இருக்கும் இந்த கால அளவிற்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லையானால் புதியதாக மனு செய்து உரிமக் கட்டணம் செலுத்தி அனுமதி பெறப்பட வேண்டும்.
2	அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின்படி கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
3	ஆணையாளரிடமிருந்து எழுத்து மூலமான அனுமதி பெறாமல் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திலிருந்து எந்தவிதமான மாறுதலும் செய்யக் கூடாது.
4	அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களை கட்டிட வேலைகள் நடக்கும் இடத்தில் வைத்திருந்து நகராட்சி/மாநகராட்சி ஆய்வு அலுவலர்கள் கேட்கும் போது காண்பிக்கப்பட வேண்டும்.
5	பொதுத் தெருவை ஒட்டிக் கட்டப்படும் மதில் சுவர்களின் உயரம், தெரு மட்டத்திலிருந்து 5/8 அடிக்கு மேற்படக் கூடாது. கதவுகள் தெருப் பக்கம் திறக்கப்படக் கூடாது. தெருக்களின் சந்திப்பிலுள்ள முனைகள் வளைவுபடுத்த வேண்டும்.
6	சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது. மனுதாரரின் மனைக்கு செல்வதற்காக கட்டப்படும் படிகள் அவர்கள் சொந்த இடத்திலேயே கட்டப்பட வேண்டும்.
7	அரசு அல்லது நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் எந்த ஆக்கிரமிப்பும் செய்தல் கூடாது.
8	அரசாணை எண் 341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (ந.நி.1) துறை நாள் 03.11.2004ன்படி செட்டிக் டேங்கில் 'U' Trap அமைக்கப்பட வேண்டும்.
9	கிணற்றை சுற்றிலும் 3 அடி உயரத்திற்கு குறையாமல் கைப்பிடிச் சுவர் கட்டப்படுவதுடன் கிணற்றை சுற்றி தளவரிசை கட்டப்பட வேண்டும்.
10	ஜன்னல்களின் அளவுகள் அதன் பிரேம்கள் நீங்கலாக இருக்க வேண்டும்.
11	கழிவுநீரைப் வெளிப்படுத்த தேவையான வடிகால் வசதிகள் கட்டப்படுவதுடன் தண்ணீர் தங்காமல் தடுக்கப்பட வேண்டும்.
12	சமையலறையில் புகையினை வெளியேற்றும் விசிறி (Exhaust Fan) அமைக்கப்பட வேண்டும்.
13	நகராட்சி/மாநகராட்சி துப்புரவு அலுவலர்/ஆய்வரிடமிருந்து துப்புரவு சான்றிதழ் பெறுமுன்னர் கட்டிடத்தை பயன்படுத்துதல் கூடாது.
14	கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட தேதி அல்லது கட்டிடம் பயன்படுத்துகிற தேதி ஆகியவற்றில் எது முன்சுட்டி நடந்ததோ அந்த தேதியை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டிடம் பயன்படுத்தப்பட்ட தேதியிலிருந்து 15 தினங்களுக்குள் முடிக்கப்பட்ட கட்டிடத்தின் இரண்டு வரைபடங்களுடன் நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
15	மழைநீர் சேகரிப்பு திட்டம் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறும், அரசாணை (நிலை) எண் 138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.10.2002ன்படி அமைக்கப்பட வேண்டும்.
16	வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.
17	கட்டிடம் கட்டப்படும் இடத்தின் முன்புறம் கட்டிட உரிமையாளர் பெயர் கட்டிட அனுமதி எண், அனுமதி வழங்கிய தேதி அனுமதிக்கப்பட்டுள்ள காலம் அனுமதி நீடிப்பு காலம் கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் பெயர் ஆகிய விபரங்களை வெள்ளை நிற எழுத்தால் எழுதி வைக்கப்பட வேண்டும்.
18	அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறுதல் செய்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு / அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மாநகராட்சி சட்டப்பிரிவு 283ன்படி அரையாண்டு ஒன்றுக்கு 100 சதுர அடிக்கு ரூ. 50 வீதம் வசூலிக்கப்பட்டத்தக்கதாகும்.
19	அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் கண்டுள்ளவாறுதான் கட்டிடம் கட்டப்பட வேண்டும். மாறுதலாகவும், விதிகளுக்கு முரணாகவும் கட்டும் கட்டிடத்திற்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க இயலாது. மேலும், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 56 மற்றும் 57ன் கீழ் கட்டிடத்தினை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
20	அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களுக்கு மாறுதல் செய்ய அவசியம் எனில் அதற்காக திருத்திய வரைபடங்கள் அனுப்பி புது உத்தரவு பெற்ற பின்னரே கட்டிட வேலை ஆரம்பிக்க வேண்டும். இதில் தவறியவர்கள் மீது மாநகராட்சி சட்டப்பிரிவு 447ன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் அல்லது மாநகராட்சி சட்டப்பிரிவு 296ன் படி மாநகராட்சி பணியாளர்களால் இடித்து தள்ளப்படும்.
21	ஏற்கனவே உள்ள வீடுகள் மாற்றி கட்டுவதற்கு முன் மின் இணைப்புகள் இருப்பின் அதை அப்புறப்படுத்த வேண்டும்.
22	கட்டிட சம்மந்தப்பட்ட கல், மண் முதலியவற்றை தெருவில் போடக்கூடாது.
23	கட்டிடப்பணி நடைபெறும் பொழுது பணி செய்யும் வேலையாட்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பாதுகாப்பு குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மனுதாரர் சொந்த பொறுப்பில் மேற்கொள்ள வேண்டும்.
24	கட்டுமானப் பொருட்கள் தரம், கட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு பணி மேற்கொள்ளும் பொறியாளரும் கட்டிட உரிமையாளரும் பொறுப்பாவார்கள்.